



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1993 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க,
கமநலச் சேவைகள் (விசேட ஏற்பாடுகள்)
சட்டம்**

(1993, செத்தெம்பர் மாதம் 08 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1993, செத்தெம்பர் மாதம் 10 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

விலை : ரூபாய் 60

தபாற் செலவு : ரூபா 1.00

1993 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, கமநலச் சேவைகள்
(விசேட ஏற்பாடுகள்) சட்டம்.

[1993, செத்தெம்பர் மாதம் 08 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ 50/88

1979 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, கமநலச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைத் திருத்துவதற்கும் அத்துடன் குறித்த சில வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை மீளப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட செயல்களைச் செல்லுபடியுடையனவையாக்குவதற்கும் அத்துடன் அதனுடன் தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்குமான ஒரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :—

1. இச்சட்டம் 1993 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, கமநலச் சேவைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

கருக்கப்பெயர்.

2. இச்சட்டம் தொடங்கும் தேதியிலிருந்தும் அதற்குப் பின்னரும் (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடு செய்யப்படும்) 1979 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க கமநலச் சேவைகள் சட்டத்தின் 66, ஆம் பிரிவின்கீழ் ஆக்கப்பட்டதும் அத்துடன் 1979 திசெம்பர் 14 ஆம் தேதிய 66/14 ஆம் இலக்க, அதிவிசேட கசெற்றில் வெளியிடப்பட்டதுமான 1979 ஆம் ஆண்டின் 1 இலக்க, கமநலச் சேவைகள் ஒழுங்குவிதிகள் அதன் 46 ஆம் ஒழுங்குவிதிக்குப் பதிலாகப் பின்வரும் ஒழுங்குவிதி இடப்பட்டாற்போன்றவாறு பயனுறுதல் வேண்டும்:—

1979 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க கமநலச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைத் திருத்துதல்.

“46. சட்டத்தின் இரண்டாம் பாகத்தின் நோக்கங்களுக்காக, “விதித் துரைக்கப்பட்ட வங்கி” எனப்படுவது பணச் சட்டத்தின் (அத் தியாயம் 422) 127 ஆம் பிரிவின் கருத்தெல்லைக்குள்ளான எவையேனும் வங்கி நிறுவனம் என்று பொருள்படும்.”.

3. (1) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன், எவையேனும் காணியில் ஓர் ஈட்டை அல்லது பொறுப்பை அல்லது குறித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியால் எவரேனும் சொந்தக் காணிப் பயிர்ச்செய்கையாளருக்கு அல்லது பயிர்ச்செய்கைக் காணியொன்றின் இருப்பாட்சியாளருக்கு அதனகத்து வழங்கப்பட்ட ஒரு கடன் தொடர்பிலான அக்கறையை ஆக்கும், நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு சாதனமும், விடயத்துக்கேற்றபடி அச் சாதனம் நிறைவேற்றப்படும் அல்லது பொறிக்கப்படும் நேரத்தில் அத்தகைய வங்கியானது முதன்மைச் சட்டவாக்கத்தின் கருத்தெல்லைக்குள் குறித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியாக இல்லாதிருந்தது என்ற காரணத்திற்காக மட்டும், செல்லுபடியற்றதெனக் கருதப்படவோ அல்லது கருதப்பட்டதாகவோ அல்லது தகாதமுறையில் பொறிக்கப்பட்டதாகவோ கொள்ளலாகாது என்பதன், அத்தகைய ஒவ்வொரு சாதனமும் முதன்மைச் சட்டவாக்கத்தின் 30 ஆம் பிரிவில் குறிப்பிடுசெய்யப்பட்டுள்ள முன்னுரிமையைக் கொண்டிருத்தலும் வேண்டும்.

செல்லுபடியாத தன்மை.

(2) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன் குறித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணையாளருக்குச் செய்யப்படும் ஒவ்வொரு அறிவிப்பு களும், அத்தகைய அறிவிப்புத் தேதியன்று அத்தகைய வங்கி முதன்மைச் சட்டவாக்கத்தின் கருத்தெல்லைக்குள் விதித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியாக இல்லாதிருந்தது என்ற காரணத்திற்காக மட்டும் செல்லுபடியற்ற தெனக் கருதப்படவோ அல்லது கருதப்பட்டதாகவோ கொள்ளப்படுதலாகாது.

(3) இச்சட்டம் தொடங்கும் தேதிக்குமுன் குறித்துரைக்கப்பட்ட ஒரு வங்கிக்கு எந்தவொரு தொகைப் பணத்தையும் கொடுப்பனவு செய்வதற்காக முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு கட்டளையும், அத்தகைய கட்டளைத் தேதியன்று அத்தகைய வங்கி முதன்மைச் சட்டவாக்கத்தின் கருத்தெல்லைக்குள் விதித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியாக இல்லாதிருந்தது என்ற காரணத்திற்காக மட்டும் செல்லுபடியற்றதாக இருந்துள்ளதென அல்லது இருப்பதெனக் கருதப்படுதலாகாது.

(4) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர் ஒரு நீதவான் நீதிமன்றத்திற்கு குறித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும், அத்தகைய விண்ணப்பத் தேதியன்று அத்தகைய வங்கி முதன்மைச் சட்டவாக்கத்தின் கருத்தெல்லைக்குள் விதித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியாக இல்லாதிருந்தது என்ற காரணத்திற்காக மட்டும் செல்லுபடியற்றதாக இருந்துள்ளதென அல்லது இருப்பதெனக் கருதப்படுதலாகாது.

(5) இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர், முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவின்கீழ் நீதிவான் நீதிமன்றம் ஒன்றுக்குக் குறித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியால் செய்யப்பட்ட ஒரு விண்ணப்பத்தைப் பின்பற்றி அந்நீதிமன்றத்தால் அவ்வுட்பிரிவின்கீழ் செய்யப்படும் ஒவ்வொரு கட்டளையும், அத்தகைய கட்டளைத் தேதியன்று அத்தகைய வங்கி முதன்மைச் சட்டவாக்கத்தின் கருத்தெல்லைக்குள் விதித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியாக இல்லாதிருந்தது என்ற காரணத்திற்காகமட்டும், செல்லுபடியற்றதாக இருந்துள்ளதென அல்லது இருப்பதெனக் கருதப்படுதலாகாது.

(6) இச்சட்டம் தொடங்கும் தேதிக்குமுன்னர், முதன்மைச் சட்டவாக்கத்தின் (29) ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின்கீழ் குறித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியால் அல்லது அவ்வங்கியின் சார்பாக வழங்கப்பட்ட ஒவ்வொரு சான்றிதழும், அத்தகைய சான்றிதழ் தேதியன்று அத்தகைய வங்கி முதன்மைச் சட்டவாக்கத்தின் கருத்தெல்லைக்குள் விதித்துரைக்கப்பட்ட ஒரு வங்கியாக இல்லாதிருந்தது என்ற காரணத்திற்காக மட்டும் செல்லுபடியற்றதாக இருந்துள்ளதென அல்லது இருப்பதெனக் கருதப்படுதலாகாது.

(7) இப்பிரிவில் —

"குறித்துரைக்கப்பட்ட வங்கி" என்பது பணச் சட்டத்தின் 127 ஆம் பிரிவின் கருத்துக்குட்பட்டதான ஏதேனும் வங்கித் தொழில் நிறுவனம் என்று பொருள்படும்.

4. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உராகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்பதில் வேண்டும்.

ஒவ்வாமைநிலி
விடபத்திம்
சிங்கள
உரை
மேலோங்கி
நிற்றல்.